

# தினசர்ணை

(வேதாந்த தீபிகை பத்திரிக்கையில் வெளியான மூல உரையின் மறுபதிப்பு)



“ஸ்ரீ தேசிக தர்சன துரந்தரர்”

புதுக்கோட்டை ஸ்ரீ உவே. ஏ. ஸ்ரீநிவாஸராகவாசார்

## **அட்டை படம்:**

**ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன், திருவிண்ணகரம்**  
**(சுபக்ருது ஸம்வத்ஸர ப்ரஹ்மோத்ஸவ வைபவத்தில் நூதன ஸ்வர்ஜை**  
**திருவடி ஸமர்பண ஸ்வீகரணம் செய்த ஸேவை ஸாதித்தபடி)**


**இந்த ஸ்ரீகோசத்தை sadagoapn.org இணையதளத்தில் வெளியிடுவதற்கு**  
**ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீமான் V.சடகோபன் ஸ்வாமிக்கு தந்யவாதங்கள்**

**இந்த ஸ்ரீகோசத்தின் மூல உரையை தொகுத்து தந்து இணையதளத்தில்**  
**வெளியிட அனுமதித்த**  
**ஸ்ரீமான் ரகுவீர் ராஜகோபாலன் ஸ்வாமிக்கு**  
**(ஸ்ரீ உப.வே புதுக்கோட்டை A.ஸ்ரீநிவாஸராகவாசார் ஸ்வாமியின் பெளத்திரர்)**  
**தந்யவாதங்கள்.**

**அட்டை வடிவமைப்பு மற்றும் மின்புத்தக தொகுப்பு உதவி:**  
**ஸ்ரீமான் முரளீ தேசிகாசாரி**

# தினசர்யை

(வேதாந்த தீபிகை பத்திரிக்கையில் வெளியான மூல உரையின் மறுபதிப்பு)



“ஸ்ரீ தேசிக தர்சன துரந்தரர்”

புதுக்கோட்டை ஸ்ரீ உவே. A. ஸ்ரீநிவாஸராகவாசார் ஸ்வாமி



புதுக்கோட்டை ஸ்ரீ உவே. A. ஸ்ரீநிவாஸராகவாசார் ஸ்வாமி அவருடைய தர்மபத்னி  
ஸ்ரீமதி பத்மாஸநி அம்மங்காருடன்.

## \* தினசர்யை

(ஸ்ரீ. உப. ஏ. ஸ்ரீநிவாஸராகவன், M. A., மகாலூர் கலேஜ்,  
புதுக்கோட்டை.)

ஸ்ரீ. பி. பதிபான் ஸர்வேச்வரன் இவ்வாத்மாக்களை யெல்லாம் படைத்து, அவர்களுக்கு வழிகாட்டும் விளக்காக சாஸ்திரங்களையும் உபதேசித்தான். அவற்றுள், பல ஜீவர்களை அனுப்ரவேசித்து கிரந்தங்களைச் செய்வித்தது போல், ஸர்வேச்வரன் தானே அருளிச் செய்தவை பாஞ்சராத்ரம் என்று சொல்லப்படும் பகவச்சாஸ்திரங்கள். அவைகள் மேற்கூட்டுத் தொடர்யை விரும்புகிற முழுச்சூரை செய்யவேண்டியவற்றை யெல்லாம் தெளிவாகச் சொல்லுகின்றன. அவற்றில் ஒரு பகவத் பக்தனுண முழுச்சூரை தன்ஜூடைய நாட்களை எவ்விதம் கழிக்க வேண்டும் என்பதும் கூறப்பட்டிருக்கிறது. பகலும் இரவும் கொண்ட ஒருநாளை ஐந்து பாகிமாகப் பிரித்து அபிகமனம், உபாதானம், இஷ்யா, ஸ்வாத்யாய, யोग:) என்ற ஐந்து காலங்களையும் விதித்து, இவ்வைந்து காலங்களிலும் முறையே ஐந்து கார்யங்களையும் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

1. அபிகமனமாவது : விடியற் காலையில் ப்ராஹ்ம முகர்த்தத்தில் (சமார் நாலு மணிக்கே) எழுந்து, (ஸ்நானம் ஸந்த்தயை முதலிய) காலைக்காட்டன் களை யெல்லாம் முடித்து, பகவத் வகுக்கித்திக்குச் சென்று வணங்கி, முன் திவத்தில் தோட்டமறுத் தன் வாழ்நாளை நடத்தினதற்காக ஸர்வேச்வரனிடத்தில் நன்றியைச் செலுத்தி இனி வரும் நாட்களிலும் அப்படிபோதுமிகு நடத்தி யருளும்படி பிரார்த்திப்பது.

2. உபாதானமாவது : ஸம்பாதிப்பது. அதாவது பகவானையும் அவன்டியார்களையும் மாமலர்தூபம் கொண்டும், அன்னபானுதிகள் கொண்டும் பூஜிக்க வேண்டி, சாஸ்திரங்களில் விலக்கப் படாத வஸ்துகளை சாஸ்திரத்தில் விதித்த முறையில் சேர்ப்பது.

3. அப்படி ஸம்பாதித்த துநீர் மாயலர் சட்டர்திபம் கொண்டு ஸர்வேச்வரனை ஆராதிப்பதே இங்கை அல்லது பகவதாராதனம் என்றும் இவ்வைந்துக்குள் பிராதானமான கர்மம்.

4. பிறகு பகவத்பக்தி வளருவதற்காகவும், வேறு விஷயங்கள் புகாமலிருக்கவும், மோஷுத்தில் ஆவஸ் அதிகரிப்பதற்காகவும் மந்திரங்களை ஜபிப்

பதும், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் முதலியவற்றைத்தான் அரசத்தே நோடு வாசித்தும், சொல்லோர் வந்தால் கேட்டும், கேட்போர் வந்தால் சொல்லியும், போதுபோக்குவதே ஸ்வாத்யாயம். (ஸ்வாத்யாயம் என்னும் சொல்வேதத்தைப் பொல்லுமானும், இங்குவேதத்தின் ஆழ்பொருளைச் செவ்வனே விளக்க வந்துள்ள எல்லாவற்றையும் காட்டும்.)

5. பிறகு இரவு வந்தவாறே ஐந்தாவதாண போகத்திற்கு ஸ்ரீபாஷ்ய காரர் அருளிச் செய்த ஸ்ரீவைஷ்வரன் கத்பத்தில் சொல்லியிருக்கிற முறையிலே அதுஷ்டிக்கவேண்டும். அதாவது 'தன் இந்திரியங்களை அடக்கி, மனத்தை அந்தர்முகமாக்கி, பகவாதுடைய ஸ்வரூபம், திவ்யமங்களை விகர ஹம், குணங்கள், ஆப்ரணங்கள், ஆயுதங்கள், பிராட்திமார்கள், பரிஜூனங்கள் எல்லோரையும் குபானித்து, 'ஸ்ரீயண்டலத்தைக் கிண்டுபுக்கு கலங்காப் பெரு நகரையடைந்து, மாமணி மண்டபத்து ஒண்டொடியாள் திருமகள் கேள்வனுண என் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் வளிமைகள் என்று கொலோ களிக்கும் நாளே, மாயோனை என்று கொலோ வாயார வாழுத்து நாளே, அந்தமில் பேரின்படி தத்தியார்கள் குழாங்களுடன் கூடுவதென்று 'கொலோ' என்று தன் ஆசையைவளர்த்து வருவதாகும்.

ஆக இவ்வாருக தன் காலமுழுவதும் காலை 'முதல் இரவு' வரையில் பகவதாராதனத்திற்காகவே என்று கழிப்பாளுகில் அவனுக்கு பகவத்பரிசு என்ற லாபத்தோடு ஒரு ஆபத்திலிருந்தும் விலகி நிற்கிறோன். ஸ்ரீதேசிகன் ரஹஸ்ய ஸாரத்தில் அருளிச் செய்தபடியே, பகவதபிகமனாத்தால் அத்யாபிகமனமும் பாதகாத்தால் அப்பார்த்தோபாதாலமும், இம்மாதிரி கொள்ளிடத்தில் இவ்வாருக செய்வதால், தோஷமூலதுவரங்களும் தடுக்கும். இவனை விட்டுத் தாங்களே விலகி நிற்கின்றன. இப்படி பஞ்சதால பராயணமூய கார்யத்தைச் செய்யும் போதும் நான் எனக்காக என் கார்யத்தை நானே செப்கிடேறன் என்கிற அறைங்கார மம்காரங்களை விட்டு, ஸர்வேச்வரான் தன் நுடைமையான என்னைக்கொண்டு, தான் கொடுத்த கருவி களால், தன் நுடையதான் கார்யத்தைத் தன் பிரிதியின் பொருட்டுத் தானே செய்து கொள்ளுகிறோன் என்று எல்லாவற்றையும் பகவானிடத்தில் ஸமர்ப்பிப்பது என்கிற ஸாத்தீக த்யாகத்தைச் செய்து அந்தமில் பேரின்பத்தையடைய ஸர்வேச்வரான் திருவாருளை எதிர்பார்த்திருக்க வேண்டும். இந்த விடையங்கள், பகவச்சால்திரங்களில் கூறியதை அதுவளித்து, ஸ்ரீபாஷ்யகாரர், கூரத்தாழ்வான், பட்டர் முதலானேர் அருளிச் செய்த 'ஷித்யம்' என்னும், கிரங்கங்களிலும் ஸ்ரீதேசிகனுடைய 'பாஞ்சாத்ரரகங்கை', 'ஸ்ரீவைஷ்ணவத்தினைசரி' எப்பவற்றிலும் பரக்கத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.

இனி வங்கிபுரத்து நம்பி என்ற பூர்வசாரியர் / அருளிச்செய்த பூராதர் பிரேவ்தகாரிகா; (பார்த்திரீவ்காரிகா;) என்கிற கிரங்கம் இவற்றை

யனுஷப்பதற்கு வேண்டிய அதிகாரத்தை உண்டுபண்ணிக் கொடுக்கிறது அதாவது பாம்போடொரு கூறையில் பயில்வது போன்ற இந்த சர்ராத் தோடு இங்கே யிருந்தத்தாலும், ஸத்வரஜஸ்தமோ ரூபமான் இந்த சர்ராத்தில் ஸத்வகுணம் தலை யெடுத்த போது பகவத் பக்தியும் ஞானமும் வருவது போல, ரஜஸ்தமஸ் தலையெடுத்தால் அந்த ஞானத்தை விலக்கி, மற்ற உலக விஷயங்களில் வரும் சிற்றின்பத்தின் ஆசை உண்டாகிறது. இது மோக்ஷத் திறகு விரோதி. ஆகையால் ஐங்கருவி கண்ட வின்பம் அல்பமாயும் அஸ் திரமாயும் இருப்பதை அடிக்கடி நினைத்து, உலக விஷயங்களில் தனக்கு வைராக்யத்தை உண்டு பண்ண வேண்டும். விடியிற் காலையில் ஸத்வகுணம் தலையெடுத்திருக்கு மாதலால், அந்தக் காலமே இம்மாதிரி உலக விஷயங்களில் வைராக்யத்தையும் பகவத் விஷயத்தில் பக்தியையும் வளர்க்க ஏற்றது. இதை அதுவெந்திக்கும் முறையையே எனிய நடையில் உணர்ச்சி ததும்பும் சொற்களில் 'ப்ராதர் விர்வேதகாரிகை' வெளியிடுகிறது. (விடியற்காலையில் சொல்லுவேண்டிய வைராக்யத்தை வளர்க்கும் சுலோகங்கள்). இனி அவற்றை எழுதி எண்ணி உய்வோம்.

उत्थाय शयने तस्मिन्नासीनो नियतेन्द्रियः ।  
त्रस्तनिर्विषणहृदयो व्यर्थं वीक्ष्य गतं वयः ॥ १ ॥

(அதிகாலையில்) கண் விழித்து, படுக்கையில் உட்கார்ந்தபடியே இந்திரியங்களை அடக்கி, பழுதே பல பகலும் போயின என்பதை உணர்ந்து மனதில் துணுக்கமும் நிர்வேதமும் உடையவனுய்,

तापत्रप्रेण चाकान्त स्त्रीव्रेणाध्यात्मिकादिन् ।  
दावजेनाग्निना लीढो भ्राम्यच्चिव वने मृगः ॥ २ ॥

ஆக்யாத்மிகம் முதலான (ஆக்யாத்மிகம்-சர்ச்சத்தினால் உண்டா வது; ஆதிபெளதிகம்-பிராணிகளால் உண்டாவது, ஆதிதைவிகம்-தெய்வத் தினால் உண்டாவது) மூன்றுவித தூக்கங்களால் தனக்கு வரும் துண்பங்களை எண்ணி, (தன் நிலைமையை ஆராபடவேண்டும்.) காட்டுத் தீவினால் சூழப்பட்டு தப்பவழி தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியலையும் மான்போல் (இருக்கிறேன்.)

संसारवागुरान्तस्थो लूनपक्ष इवाण्डजः ।  
अपश्यन्निर्गमोपायमागामिष्वपि जन्मसु ॥ ३ ॥

ஸம்ஸாரமாகிற பெரிய வலையில் சிக்கிக்கொண்ட சிறகிழுந்த பக்ஷிபோல், இனி வரப்போகிற ஜன்மங்களிலும் கூட விடுவிடுத்துக்கொள்ள உபரயம் தெரியாதவனுயிருக்கிறேன்.

अकायैरतिदीभत्सः क्रियमाणः कृतैरपि ।  
लजितह्च विषणश्च स्मर्यमाणः स्वकर्मभिः ॥ ४ ॥

निजैं तंत्रालुम् वेरुप्पेपत तरक्कुटिय कोष्ठ त्रिस चेयल्कैना  
मुन् अशुष्टित्तुम्, इन्नुम् चेयतु कोण्डिरुप्पत्तयुम् एन्नेणी  
लज्जित्तुम्, तन्नेटमें ओरु वेरुप्पु तेऽन्नरियुम्,

अविनीतमशिशार्हमसदूणगणाकरभ् ।

अवधार्य स्वमात्मानमचिकित्स्याशुभाश्रयम् ॥ ५ ॥

तन्म मनु वनक्कमर्त्र, उपतित्तित्तालुम् केटकामल, केट  
कुणक्कुक्केल्लाम् इरुप्पिटमुम्, निक्कमिल्ला अकपांक्कुक्कु आचरयम्  
मायीरुप्पत्त उन्नरवेण्णुम्.

द्व्यमनेत्यनान्तस्थो विस्फुरन्निवं कीटकः ।

अलब्धनिर्गमस्तिष्टन्मध्ये मरणजन्मनोः ॥ ६ ॥

இருபாட்டி கொள்ளியினுள் ஏறுபே போல், பிறவி, மாணம்  
என்பவற்றின் கடுவில் அகப்பட்டு வளியேற உபாயம் தெரியவில்லை.

विद्वलश्च विषणश्च विमृशस्वामिमां दशाम् ।

चिन्तयेत्पथम् चैवमाचरन्प्रियमात्मनः ॥ ७ ॥

இவ்விதமான தன் பிலைமயை உணர்த்தும் தளர்த்தும் துக்கித்தும்,  
இனி தனக்கு கண்ணமல்லத் தரக்குடியது எது என்ற ஆலோசிக்கவேண்டும்.

संसारचक्रमारोप्य-वलिभिः कर्मरज्जुभिः ।

कालेनाकृप्यमाणस्य जडमस्थावरात्मनः ॥ ८ ॥

ஸ்ரீவாராத்திரி சக்ரத்தில் என்னை ஏற்றி, காலம் பல செய்வினா  
வின்கயிற்றுவ் இமுத்திக்கொண்டே இருப்பதால், இதுவரையில் ஜங்கம  
மாயும் ஸ்தாவரமாயும் குழி, குழி பல திறப்பும் பிறந்தேன்.

अहो मे महती युता निष्फला जन्मसन्ततिः ।

अनाराघितगोविन्द चरणाम्बोहहद्वया ॥ ९ ॥

ஸர்வேச்வர அடைய தாமரை போன்ற திருவடிகளைப் பூஜிக்கப்  
பெறுமல், ஐயோ ! வீஜே எவ்வளவு கோடி ஜன்மங்கள் கழிந்தனவே.

अनास्वादितसत्कर्मज्ञानभक्ति सुधारसा ।

अदृष्टानन्त संसारसागरोक्तारणप्लवा ॥ १० ॥

நோற்ற நோன்பிலேன்; நுண்ண ரிவிலேன், பக்தி என்னும் அழு  
தத்தை சுவைக்கவும் பெற்றிலேன். அநந்தமான ஸ்மஸ்ரமென்னும் கடு  
லூத்தாண்டிக்கும் வைகுந்தனென்னும் ஓர் தோணி யுளதென்றும்  
அறிகிலேன்.

**श्रुतिस्मृत्युदिताशोष सदाचार पराइमुखी ।**

**त्यक्तवर्णसमाचारा भ्रष्टा वैदिकवर्त्मनः ॥ ११ ॥**

என் நடத்தைகளோ சுருதி, ஸ்மிருதி, பெரியோர்கள் அதுஷ்டானம் இவைகளில் ருசியில்லாமல், வர்ணம், ஆச்சரமம் இவைகளுக்கு அடைத்த தர்மங்களை விட்டு விலகி, எவ்விதத்திலும் இழிவானதாகவே இருந்து கொண்டிருக்கின்றன.

**अनुपासितसद्गुद्धा स्वीकृतासत्समागमा ।**

**असम्पादित शुश्रूषा गुर्वाचार्यपितृष्वपि ॥ १२ ॥**

பெரியோரைப் பேணியறியேன், கெட்டவர்களின் சேர்க்கையேயே விரும்பிப்போந்து, மாதா, பிதா, ஆசார்யன் இவர்களுக்கு ஒரு சுச்சிருதியும் செய்ததில்லை.

**निजकर्मजदेवादिदेहाध्यस्तात्मभावना ।**

**तज्जावनानुगोद्धत सुखदुःखव्यवस्थितिः ॥ १३ ॥**

பூர்வ காந்மங்களினால் ஸம்பாதிக்கப்பட்ட தேவாதி சரீரங்களைத் தவிர ஆத்மா உளது என்ற ஞானமின்றி சரீரத்தையே நேசித்து, அதன் ஸ்ரக்துக்கங்களையே என்னதாக எண்ணி இருந்தேன்.

**अनुद्रभूतस्वयाथात्मयश्चानजोत्तमनिवृतिः ।**

**पशुवत्प्राकृतैरेव गुणैरधिकनिवृता ॥ १४ ॥**

ஆத்மாவைப் பற்றிய தத்வஞானமின்றி அதனால் வரும் ஆநந்தத்தையும் இழந்து, மிருகங்கள் போல் பிரசிருதி குணங்களால் வாநம் அல்ப போகங்களையே ஈறிலீன்ப வெள்ளமாக பிரமித்தேன்.

**न कर्मनिष्ठा नात्मशा नापि भक्तियुता हरौ ।**

**नोद्युक्ता भक्ति हीनंत्वा तत्कियास्वर्चनादिषु ॥ १५ ॥**

நோற்ற நோன்பிலேன், நுண்ண ரிவிலேன், பகவானிடத்தில் பக்தியற்றவன்; புக்தியற்றதால் ஸர்வேச்வர அடைய பூஜை, அர்ச்சனை முதலியவைகளில் எண்ணமே யில்லாதிருந்தேன்.

कर्मभिः पुण्यपापाख्यैरविद्यापर नामभिः ।  
धूमैरिवाच्चिराग्नेयं ज्ञानमावृत्य देहिनः ॥ १६ ॥

(இனிக் கீழ் குறியபடி தான் உழன்று வந்ததற்குத் காரணமான அசேதனம் என்னும் பிரகிருதி தவ்னை மயக்கிப் போந்ததை அருளிக் கொட்ட செய்கிறார்). அவித்யை என்று சொல்லப்படுகிற புண்யம், பாபம் என்கிற என் கர்மங்களால் அக்னியைச் சூழும் புகை போல, இவ்வாத்மாவின் ஒளிப் போன்ற ஞானத்தை மறைத்து (விட்டது பிரகிருதி).

भूपयित्वा स्वकं देहं शब्दादैः स्वाथ्रैयगुणैः ।  
दर्शयित्वा स्वसौन्दर्यमात्मने तिष्ठमानया ॥ १७ ॥

(அதற்காக) சப்தம், ஸ்பர்சம், ரூபம் முதலான தன் குணங்களால் தவ்னை அழுகு படுத்தி, முன் இன்று ஆக்மாவுக்குத் தன் வெளர்தர்யத்தைக் காட்டி, (தன்னிடத்தில் ஆக்மாவுக்கு போக்யதா புத்தி வரும் படி செய்து)

निरस्तातिशयाहादसुखमावैकलक्षणम् ।  
संछाद्य स्वगुणैरेव स्वरूपं परमात्मनः ॥ १८ ॥

தன் னுடைய அல்பஸ்கங்களைக்கொண்டு, உயர்வற உயர் நல மாய் ஆர்வமுதான பகவத் ஸ்வரூபத்தை மறைக்கிறது.

गुणमया प्रकृत्याख्य भगवन्माययानया ।  
स्वसंलीनानन्तजीवकृतकर्मनुस्पृष्ट्या ॥ १९ ॥

வாத்வர், ரஜஸ், நமஸ்ஸாகிற மூன்று குணங்களை யுடைய இந்த பிரகிருதி என்கிற பகவன் மாயை அவரவர்களுடையகர்மத்திற் கேற்றவாறு தவ்னை மாற்றி அளித்து அவர்களைப் பாசத்தால் கட்டி வைத்துக் கொள்ளுகிறது.

गुणत्रयाश्रयानन्तविचित्रपरिणामया ।  
अतिदुस्तरया देव प्रपत्तिरहितात्मिः ॥ २० ॥

இப்படி ஆச்சர்யமான சக்தியை யுடையதும் விசித்திரமான பரி னுமங்களை யுடைத்தாய் மோஹிக்கி செய்தும் பிரகிருதியிலிருந்து தப்புவதற்கு உபாயம் அதற்கும் ஸ்வாமியான ஸர்வேக்வரனைச் சரணம் அடைவதே. இப்படி சரணயடையாதவர்களுக்கு அதைத்தாண்ட வேறு உபாயமே இல்லை.

प्रलोभ्यमाना सततं तयैवात्यन्तं निर्वृता ।  
अजानतीव स्वहितं मूकस्वप्नानुकारिणी ॥ २१ ॥

இவ்விதம் இந்த பரகிருதியால் வஞ்சிக்கப்பட்டு, அதையே பரம  
ஸ்தாகமாக எண்ணி, தன் நன்மையை யறியாமல் ஊழமயன் கண்ட கணவு  
போல் ஜன்மங்களெல்லாம் வீஜே கழிந்தன.

**நிஷ்பானீய நிராலம்வே நிஶ்தாயே நிரபாஶ்ரயே ।**

**த்ராघீயஸ்யஶுभே மார்஗ யநஸ்ய ஸதன் பிறி ॥ २२ ॥**

(ஒவ்வொரு பிறவியிலும் மரணம் நேரிட்டால், பல தினீன்களால்  
யம்லோகத்திற்குச் செல்லவேண்டியிருக்கும்) அந்த மார்க்கமேர குளிச்சுத்  
நீர் நிலை, இழல் ஒரு பிடிப்பு, ஆதரவு, ஒன்றுமில்லாமல், தாபத்தையே  
கொடுக்கும் சீண்ட யாலைவனம் போன்றது (என்று சால்திரங்கள் கூறு  
கின்றன).

**஗च்஛தோ மேடஸௌஹாயஸ்ய வர்஧யந்தி மஹத்தயம् ।**

**அதீதாபி ஸடைவைஷா திபூதிவ புரோ மம ॥ २३ ॥**

இம்மாதிரி பயங்கரமான மார்க்கக்தில் ஒரு துணையின்றி தனியே  
செல்லும் என்னுடைய பயத்தை விருக்கி செய்து கொண்டே பிரக்கிறது.  
(ஒரு பிறவி முடிந்து, அதில் செய்த பாப பலத்தை அநுபவிக்கும்போது  
பிரகிருதி ரொம்ப பயங்கரமானது, அதை நாட்டிட்டு விவகவேண்டும்  
என்ற எண்ணம் வந்து, மரணத்தால் ஒரு முறை அதை நித்தோம் என்  
அம் போதே, பாபத்தால் மறு பிறவிக்கு வேண்டிய சரீரத்தைத் தயாராக  
வைத்துக்கொண்டு பிரகிருதி நிற்கிறபடியால்) அதைத் தாண்டினாலும்  
தாண்டுவது என்பதில்லாமல், அது எதிரிலேயே கிறகிறது. இவ்விதம்  
திரும்பித் திரும்பி பிறவி யெடுக்க வேண்டியிருக்கிறது.

**கதயா த்வீஹஶ ரூபஂ வர்தஸாநேடபி ஜநமனி ।**

**தயை சுமஹாந்காலோ ஗த: க்ஷண இவாலபக: ॥ २४ ॥**

இப்படி எத்தனையோ ஜன்மங்கள் கழிந்து, இந்த ஜன்மத்தில்  
இம்மாதிரி ரூபம் கிடைத்திருக்கிறது. இப்படி ஜன்மங்கள் எடுப்பத்  
ஏலேயே எவ்வளவோ யுகங்கள் கஷணம் போல் கழிந்து போயிருக்  
கின்றன.

**அலத்திரஸுखஸंஸ்பர්ಶமகுதாயௌவனிஷ்கதி ।**

**விநைவாஹரிபாடார்சமஹா பத்யத ஏய மே ॥ २५ ॥**

இவ்வளவு காலமும் ஸ்தாகத்தின் ஸ்பர்சம் கூட இல்லாமலும்  
செய்த பாபங்களுக்கு பச்சாத்தாபம் பிராயச்சித்தம் வூன்றும் இல்லாமலும்  
அதனால் பகவானுடைய திருவடிகளில் பூஜை என்பது இல்லாமலும் கண்  
முன்னேயே கழிந்து போயிற்று.

किं करिष्यामि पैदयोनिपतिष्यामि कस्य तु ।

दुस्तरां दुर्देशमेतां कथयिष्यामि कस्य वा ॥ २६ ॥

आजक्याल्ल, नन्नं चेष्टवेणं? नन्नार्का॒ला॑ इ॒लि॒लं चिमु॒वेणं? नवा॑  
कुङ्कु नन्नं आ॒ष्ट॒य॒ नै॒का॒र्त्तुर्त्त॒शक्षय॒क्ष॒ च॒र्क्षल॒ल॒वेणं? का॒प्पा॒रा॒रा॒?  
नन्नं त्रु,

इति निर्विद्य तदनु धृतिमालम्ब्य सात्त्विकीम् ।

विधूय चेमं निवेदं सर्वकार्यावसादकम् ॥ २७ ॥

उद्वरिष्यन्स्वमात्मानं मज्जन्तं भवसागरे ।

पुनर्निश्चिन्तुयादेवं स्थिरधीः स्वार्थसिद्धये ॥ २८ ॥

गतमेव गतं जन्म कानु तत्र प्रतिक्रिया ।

प्रवहत्येव हि जले सेतुः कार्यो विजानता ॥ २९ ॥

इदानीं पृथुवैशाल्यकुरुत्यं कर्त्तुः यतो सति ।

मयात्महितकामेत विश्यता भवतागरात् ॥ ३० ॥

இம்மாதிரியாக சென்ற காலமெல்லாம் வீணக்க கழிந்ததை எண்ணி  
சோகித்து, அதனால் நிர்வேதம் (வெறுப்பு) அடைந்து பிறகு ஸாத்விகர்  
களுக்குரிய உறுதியைக் கைப்பற்றி ஒரு கார்யத்தையும் செய்ய முடியாமல்  
பண்ணும் தளர்ச்சிக்குக் காரணமான இந்த நிர்வேதத்தை விலக்க  
வேண்டும்.

எஃஸாரமாகிற கடலில் முழுகிக்கொண்டிருக்கிற தன்னை, துக்கு  
வதற்காகவும், தனக்கு வேண்டிய புருஷர்த்தத்தை அடையவும், மறப்பு  
யும் திருடமான புத்தியையுடையவனும் பின் வருமாறு நிச்சயித்துக்  
கொள்ள வேண்டும்.

கழிந்த ஜன்மம் கழிந்தே போய்விட்டது. அது விஷயத்தில் ஒன்றும் செய்யமுடியாது. (வெள்ளம் வந்து சிட்டால்) ஜலம் ஓடிக்கொண்டிருக்கும் போதேதான், புத்திமான் அணைக்ட்ட முயல வேண்டும். (அதாவது: இம்மாதிரி ஜன்மப்பிரவாஹம் இருக்கும் போதேதான், பிறவிஷயத்துக்க முயல வேண்டும்.)

ஸம்ஹார வாய்ரத்தைக் கண்டு நடுங்கி ஆத்மாவுக்கு நன்மையைக்  
செய்ய விரும்புகிற வன்னும், வாய்; சென்று கொண்டிருக்கும் போதே  
இவ்வளவுதான் செய்யப் படுமது. (அதாவது)

इत ऊर्ध्वमहं तावद्यावज्ञीवं श्रियः श्रियः ।

पैदयोरर्चनं कर्तुं यतमानः समाहितः ॥ ३१ ॥

இனியால்து மேல் வரும் காலமெல்லாப் ஸ்வாதாவள்ளபட்டும் திருவுக்கும் திருவாகிய ஸர்வேச்வரதுடைய திருவடிகளைப் பூஜை செய்ய வேண்டும் என்று பிரதிக்ஞை செய்துகொண்டு அதற்காக முயல்வேலுக வும். என்று (கீழ்ச் சொன்னபடி, நிரவேதம் அடைந்து அதனால் தளர்ந்து செயலற்றவேலுக ஆகாமல், மனத்தைத் தேற்றிக்கொண்டு இழுந்த காலத் திற்கும் படியெடுக்குப்படி கைங்கர்யம் செய்ய) நினைக்கவேண்டும்.,

**அமி஗த்தந்ஹரி பிராத: பஸ்வாத்திவ்யாணி சார்ஜந् ।**

**அர்ச்யா ததா ஦ேவ ததோ மன்னாஜபங்கிபி ॥ ३२ ॥**

(அவ்விதம் பூஜிப்பதற்காக) காலையில் பகவானை யடைந்து வணங்கி (ஆதானது பகவதபிகமனம் செய்து), பிறகு (பூஜைக்குவேண்டும் என்று) திரவியங்களை ஈப்பாதித்து, (உபாதானம் செய்து), அவற்றால் பிரதான கார்யான பகவத் பூஜையைச் செய்து (இஜ்யை), பிறகு (பகவத் குணங்களை ஒருபகப் படுத்தும்) மந்திரங்களை ஐபாம் செய்து (இது மற்ற இதிஹாஸ புராணங்களையும் சொன்னபடி; இது ஸ்வாத்யாயம்),

**஧்யாயங்கிபி பர ஦ேவ காலேபுக்கேபு பஸ்வு ।**

**வர்தமான: ஸ்வாத்யா சைவ பாதிகாலிகவர்த்த்தா ॥ ३३ ॥**

ப்ரமாதமாலை த்யானம் செய்வது (யோகம்), அப்படி கூறிய ஜூந்து காலங்களிலும் ஜூந்து கார்யங்களைச் செய்து கொண்டு (பஞ்சகால பராயணங்கு (பஞ்சகாலபராயண) இருப்பேன்.

**ஸ்வாஜிதேர்ண்யபுப்பாயீ: ஶமை: ஶக்தியநுரூபதः ।**

**அராதயந்ஹரி ஭த்தவர மஸயியாமி வாஸராந் ॥ ३४ ॥**

உடம்பு நோவத்தீதி அலைந்து பெற்ற கந்தம் புஷ்பம் முதலான மங்களமாவா த்ரவ்யங்களைக்கொண்டு ஸர்வேச்வரனை பக்தியோடு ஆராதித்து, இனி இந்த பக்தி யோடேயே என் நாட்களைக்கழிப்பேன்.

(என்று இம்மாதிரி ஸ்வாத்யாக்ஞக்கு வரும் உறுதியைத்தைய வேண்டும்.)

**ஏத்திக்யாவிரோධீநி பிராचீனாந்யஶ்ருமாநி மே ।**

**கமாயியநஸ்தாந்யஞ்சேயாந்யநாடிச்யஶ்ருசீநி ச ॥ ३५ ॥**

இந்த மாதிரியான ஸத்கார்மாவுக்கு நடையை யுண்டு பண்ணும் விரோதிகளான என்றுதைய டூர்வபாப கர்மங்கள் அசுபங்களும் அசுத்தங்களுமாய் அநந்தங்களாய் இருக்கின்றன. அவை என்னால் விலக்கமுடியாதனவ.

स्वयैव कृपया देवो विनाश्यासमन्बन्धोरथान् ।  
दूरयत्विति संप्राप्ति मन्त्रमेतदुदीरयेत् ॥ ३६ ॥

ஆகையால் பரமகாருணிகளை ஸர்வேக்வரன் அந்த பாப கார்மங்களை விலக்கி, என் மனோரதத்தை நினைவேற்றி யருளவேண்டும் என்று அவன் கார்யத்தை செய்து முடித்துக்கொள்ளும் பொருட்டு அவனையே மூர்வாமண்டர்து பிரார்த்திக்கவேண்டும்.

பிறகு இம்மாதிரி தனக்கு குரானம் வருட்படி செய்ததற்காவும் மேல் நான்காமல்கள் வாயேவண்டிய அருக்கிரகம் செய்திவேண்டுவதற்காகவும் ஆசார் யர்களை த்யானம் செய்து, தன் துவைய அபிகானம் முதலான ஆற்றிக கார்யங்களைச் செய்ய முயவேண்டும். (அவை முன்னமேயே சுருங்க ஏரங்கப்பட்டன.)

## தினசார்யை 2

[தீ. தீ.]

ஸ்வित்ரா ஦ேஹஸ்பதி: இஶ்வராய நிவேதிதும்।

பூர்வ ஏத குதா வகுங் ஹஸ்தபாடாடி ஸ்யுதா ॥

‘ஞக்கால்களோடு கூறிய இச்சீரம் ஸர்வேச்வர ஆக்காகவே’ என்று எண்ணி  
லுவ்வொருவனும் தன் வேலைகளைச் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்  
போது கர்ம பராதிநர்களான நமக்கு எது ஸரியானது, எது தவறுனது  
என்று அறிவதற்குப் போதுமான ஜ்ஞானம் இல்லை. நாம் ஸரியின்று  
நினைப்பதை அயலான் மாருக ஸினைக்கிறோன். ஆகையால் ஸர்வ சூதவை  
அன் பகவானுக்கு சந்தோஷந்தாக அனிக்கக்கூடிய கர்மங்கள் எவை  
என்று சாஸ்திரம் கொண்டே அறியவேண்டும். இதையே இதையில்  
பகவான் ஆர்ஜானனுக்கும் கூறினான்:

ய: ஶாஸ்திரிஷி உத்துஜய வர்தை காப்காரத: ।

ந ஸ சி஦்஧ிஸ்தாபாதி ந சு஖ ந பரா ரதிம் ॥ XVI. 23.

தஸ்யாந்தாஸ்வ ப்ரமாண தே கார்யகார்யவாஸ்திரை ।

ஶாத்வா ஶாஸ்திரி஘ானாக் கர்ம கர்தை இஶார்ஹ்ஸி ॥ XVI. 24.

‘சாஸ்திரங்களை மீறி மனம்போனபடி கார்யம் செய்வனுக்கு வித்தி  
யில்லை. இங்கும் பின்னும் ஸாக்ரம் கிடையாது. ஆகையால் எது செய்  
பத் தக்கது எது செய்யத்தகாது என்று நிச்சயிக்கும் விவரத்தில், சாவ்  
தீரமே பிரமாணம். சாஸ்திரங்களில் கூறப்பட்டபடி கர்மங்களை அறிந்து  
நீ செய்.’ ஆதமாவுக்கு எண்ணமலை உபதேசிக்கும் இந்த சாஸ்திரங்கள்  
ஆயிரம் மாதா பிதாக்களைக் காட்டிலும் கூட அதிக வாதஸல்யத்தை யுடை  
யது. இவ்வளவு வத்ஸலமான சாஸ்திரம் ஒருவனுல் செய்ய முடியாத  
கார்யத்தை அவனுக்கு விதிக்காது; விதிக்கவும் இல்லை. அவரவாகள் சக்  
திக் கேற்றவாறு தான் கார்யங்களை விதிக்கிறது. சக்தியுள்ளவனுக்கு  
உபவாஸத்தைச் சொன்னவிடத்தில்; சக்தியற்றவனுக்கு பால் பழம் முத்  
லான் விரதத்திற்கு குறைவு செய்யாதவற்றை ஆஹாரமாக விதித்தது.  
முன் சொன்னது முக்கே கல்பம் (ஸுख்யக்குப்); பின்தியது கௌணம் (஗ீண).

அதாவது முக்ய கல்பத்தை அதுவிடிக்க சக்தி யில்லாதியான் அதீங்கு பறிலாக அதே பலத்தைக் கொடுக்கக் கூடிய சுலபமாத ஆகூஷிண்டிக் கூக்தியின்னவன் முக்ய கல்பத்தை அதுவிடிக்கவேண்டும்; அப்போது தான் வலம் கிடைக்கும். சக்தியில்லாதவேனு கெள்ளாத்தை அதுவிடிக்கலாம். இல்லுக்கும் அந்த பலனை கிடைக்கும். இது சாஸ்திரங்களில் போல் வேசுத்திறும் உண்டு. மிராயசு கித்தங்களில் பெரியதை அதுவிடிக்க முடியாதவனுக்கு ஸ்ரூவான்து சொல்லப்பட்டிருக்கிறது. காலம், தேசம், தன் சக்தி, ஜனாஜம் முதலியவற்றை அதனாலித்து தனக்கேற்றதைத் தெரிந்து கொண்டு அதுவிடிக்க வேண்டும். அதே மாதிரியாக “கிருத யுத்தத்தில் பக்தி யோகத்திற்கு ஆம், தீவிரதாயுகத்தில் வாசங்கள் செய்வதினுடையும், தூவாபரத்தில் அர்ச்சனை முதலியவற்றிற்கு ஆம் கிடைக்கும் பலனை கவியுக்கத்தில் பகவான் நாம் ஸங்கீர்த்தனக்கிணுலீயே ஒருவன் அடையலாம்.”

ध्यायन् कृते यज्ञं यज्ञः त्रितायां द्वापरे अर्चयन् ।

यदाप्रोति तदाप्रोति कलौ संकीर्त्य केशवम् ॥

என்று கூறினார்கள். ஆகையால் சாஸ்திரங்கள் விதித்த கர்மங்களில் தனக்கு சக்தியில்லை, யோகியதை யிட்டை என்பதே கிடையாது.

எல்லாவற்றிற்கும் மேல் ‘ஸர்வீஸ்வரதுடைய கார்யத்தை அவனுடைய ஸங்நோக்தத்திற்காகச் செய்கிறேன்’ என்கிற ஸாத்திரத்யாகத்தோடு ஒருவன் செய்வானேயானால், அவனுக்கு ஒரு குறைவும் வரானு, கார்யம் சிறைவேற்றினால், அதனால் பிரஸங்கனான “பகவான் மோதிரத்தைக் கொடுப்பதுபோல், சரீராரோக்யம், பொருள், மற்ற ஸாகாதுபவங்கள் எல்லாவற்றையும் தன் பக்தத்துக்குக் கொடுக்கிறேன்”

शारीरारोग्यं धार्यथा भोगस्थैव घातुषङ्गिकाम् ।

इदाति व्यायिनो नित्यं अपर्यग्रपदो हरिः ॥

கார்யம் காட்டிலே தீர்த்தி வீட்டு நாம், பகவத் பிரீதிக்காரகச் செய்தபடி மால் தீரு தேஷ்மும் இல்லை. யாகம் முதலானவற்றை பாதியில் நிறுத்தி கூடிடால், மிரம்ம ரகங்ஸ்ஸாக பிறப்பான் என்பதுபோல் இதற்கு ஒன்றும் கூடியாது. அதற்கு மாற்று, இது கலபைட்யாக (அதாவது, கெட்டியான அஸ்திவாரம் போல்) இருந்து கொண்டு மறு ஜன்மத்தில் இதற்குமேல் ஆரம்பிக்கலாம்.

जिह्वामिक्तमाशीर्षित प्रत्यवायो न विद्यते ॥ (II. 40.)

(ஆரம்பித்து விடுகாது; ஒரு தோக்கமும் இல்லை) என்று பகவானே

கூற்றுகிறேன். இதனால் ஸ்நாநம், போஜனம், ஸம்பாதிப்பது, கங்கைப்படித்து, தாய்குவது, எழுந்திருப்பது, நினைப்பது, இமைகொட்டுவது, பகவத்தீவை, பகவதாராதனம், படிப்பது, எழுதுவது முதலான நாம் செய்யும் ஒவ்வொறு கார்யத்தையும் பகவத் பிரீதிக்காக என்கிற உண்மையான எண்ணத்தோடு செய்வோமேயானால், நமக்கு ஹ்ரிதமே வரும். கிடையில் பகவானும்.

யத् கரोषि யத् அश्वासि யத् ஜுहोषि ஦दாஸி யத् ।  
யத् தபस्यसि கौन्तेय தत् குरुथ्व மदर्पणम् ॥

“நீ செய்யும் தானம், தபஸ், ஓஹம் எல்லாவற்றையும் என்னிடத் தில் அர்ப்பணம் செய்துவிடு” என்று கூறினேன். அவை என்ன? என்ன கார்யங்கள் ஸரியானவை? என்பதை ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்கிற பிரிவுகளோடு தானே உணர்த்தினான். ஆக, சாஸ்திரத்தினால் நாம் செய்ய வேண்டியது என்ன என்று அறிவதும் கஷ்டமல்ல; அதைச் செய்யும்போது பகவத் பிரீதிக்காக என்று எண்ணிச் செய்வதும் சிரமமல்ல. அந்த மாதிரி நினைக்க அப்யாஸம் செய்ய வேண்டியது தவிர வேறில்லை. ‘நான் எனக்காகவும் என் பத்நி புத்திரர்களுக்காகவும் உழைக்கிறேன் என்கிற எண்ணத்தை மாற்றி, ‘பகவத்தால் பூதனுண நான் பகவத் விப్ரதி களான எனக்கும் என் பத்நி புத்தர்களுக்காகவும் ஸம்பாதிக்கிறேன். பகவான் அந்த ரூபத்தோடு அனுபவிக்கிறேன்’ என்று என்னுவடே வேண்டியது. ‘செய்யும் கார்யங்கள் எல்லாம்’ என்றால் சாஸ்திரத்தில் விஷேதிக்கப்பட்டவை தவிர மற்றவை தான். “காரியம் நல்லனகள் அவைகாணில் என்கண்ணலுக்கு என்று ‘ஸரியாய்’ இருப்பதே வேண்டுவது. இந்த எண்ணம் வந்தால் பகவானைப்போல் நாமும் ஸர்வ பூதங்களிடத்திலும் அன்புடைய வர்களாயிருப்போம். ஆத்ம குணங்களைச் சொல்ல வந்த விடத்தில் ஦யா ‘ஸ்வभूதேஸு’ என்று ஸர்வவூத் தனியையல்லவா முதலில் எடுத்தது. பிரஹ்மலா தாழ்வானும் பழவந்துவேவியான தன் தந்தையைக் குறித்து

ஸ்வभूதாதை தாத ஜகந்நாயே ஜகந்நாயே ।

பரமாத்மனி ராவிந்஦ மித்ராமித்ரகथா குத: ॥

“ஸர்வலோக ரஷ்ணகளுக்கவும், ஸர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாகி ஸர்வ ஜகத் ரூபமாகவும் பரமாத்மாவுமான ஸர்வேச்வரன் இருக்கும் பொழுது, உலகில் ‘ஓருவன் சத்ரு’ ‘ஓருவன் மித்ரன்’ என்கிற விபாகத்திற்கு ப்ரஸங்கமேறு” என்றல்லவா கூறினார். எம்மைச் சேர்ந்தவர்களிடத்தில் முதலில் பகவத்விபூதி என்கிற எண்ணத்தைச் செய்து பழகினால், பிறகு மற்றவரையும் அவ்விதம் எண்ணமுடியும். இப்படி அப்யாஸம் செய்தால் அஸும்ய, காமம், கோபம் முதலான தூர்க்குணங்கள் நீங்கி மனது பரி

சுத்தமாக ஆகும். பிறகு பகவதாராதனம் என்கிற எஸ்ஸா விடுமான கர்மங்களை அனுஷ்டித்தால், பகவான் சிக்கிரத்தில் அதை அடிக்கடி அளவில்லாப் போன்பத்தைத் தர விரைங்குதொன்று விற்பான்.

இவ்வாறு காலதேச சக்திகளுக்குத் தக்கபடி சாஸ்திரங்கள் விதித்தகர்மங்களில் அதுஷ்டித்தக முடியாதது இல்லை. இப்படி அனுஷ்டிக்கும்போது இருக்கவேண்டிய மனோநிலையையும் கூறினேன். இனி முன் வள்சிக்கபில் சொன்னவாறு நிர்வேதமாட்டது, அதனால் காமா அங்டாண்திகளுக்கு வேண்டிய அதிகாரம் பெற்ற ஒருவன் பிறகு அனுஷ்டிக்க வேண்டிய காமங்களைக் கூறவிவாட். அத்தக் கர்மங்கள் தான் பல்வீதம். நான்கு ஆச்சரமங்களுக்கும், நான்கு வர்ணங்களுக்கும், சங்கங்களும், அசுக்தனங்களும் வேறு வேல்பூரகச் சூறப்பட்டிருக்கின்றன. எதியம் முதலான கிள தர்மங்கள் பொதுவாகவும் இருக்கின்றன. ‘அவர்வர்கள் தங்கள் தங்களுக்க கேற்பட்ட கார்யத்தைக் கெய்வதே தர்மம்; அந்வே நன்மையைத் தரும்; விபரிதமானது விபரித்தைத் கொடுக்கும்’ என்று கீதையிலும் கூறப்பட்டிருக்கிறது.

முன் கூறியபடி அதிகாரையிலேயே பாற்கடலில் பன்னிகொண்ட பரமனீ உள்ள த்துக்கொண்டு மென்ன எழுந்து, “பரிவொடு பரவு நல்லடி யவர் பழுஞ்சை, அரி யரியரி யரி யரியரி யரியே” என்கிறபடியே ஏழு முறை பகவுங் நாமத்தை உச்சரிக்கவேண்டும். மனில் ஒரு முதலை வாய்ப்பட்ட குஜங்கிருவானுக்கு உதவின வெளவுப்பத்தை வெளியிடும் ‘ஹரி’ என்னும் திருநாமம் கெட்ட ஸ்வட்டங்களுக்கு பிராயச் சித்தமாகக் கூறப்பட்டது. ஸம்ஹாரமாகும் அகாதமான கடவில் வாடிவுள்ளா ஐந்து இந்திரியங்களைச் சூழ முதல்களால் வடித்து திசை திசை ஏத்தப்பட்ட இஜ்ஜீவனுக்குத் தன்னை ரக்கிக் ‘ஆதிமுலமே’ என்று ஓலபிடுவது யுத்தமல்லவா? இவ்விதம் பகவாரீன் திபானித்துக்கொண்டு, மூமியில் வளது காலை முதலில் வைத்து, ஈநாநாகி கார்யத்தைக்கு வேண்டியாவற்றை ஏடுத்துக்கொண்டு புறப்படவேண்டும். ஆணங்கள் வசிச்கும் இடத்திற்கு வெளியில் சென்று சீசீர் குத்தியீடு செய்து செலாவன் வேண்டும். பிறகு பல் ‘துவக்க’

எய்த முதலிலே நிறைநேரத்தைப் பற்றி வீஸ்தாஶமாக விதிகள் உள்ளன. அவற்றுள்ள இடத்தில் அத்தம் செய்யக்கூடாது என்பதை மட்டும் குறித்து வோம்—செட்டும், சுத்தவைம், பயிர்கள், சாம்பல் சமசானம், புற்று, மலை, தர்ப்பம், களம், வுறி; மரத்தடி, மரசிழல், ஜவம், கணவு, சூளம், ஆறு இவற்றின் கணகள் இவற்றில் கட்டாது. தேவோலையம், பசு, குதிரை முதலான சுத்தமான வள்ளுவைப் பாரத்துக்கொண்டும் செய்யவேசாது. பிறகு மன்னாவுள் சுத்தம் செய்து கொண்டாவேண்டியது.. இக்காலத்து கவீனர்களும் இவது பெரும்பாலும் தாத்மோதிர்ச்சிருர்கள். ஆதலால் இதில் யாதசுக்கி அனுஷ்டிக்காதது கமது குறையே.

**செல்லவேண்டும்.** கசப்பு, துவரப்பு, மன் இவைக் கூடாது கள்ளன் குச்சிகளானும், இலைகளானும் பல்லை சுத்தம் செய்து வாயைக் கொப்பவிக்கவேண்டும். சில தினங்களில் சில மரக்கூட்டிலே கூடாது என்று மிருக்கிறது. பிறகு ஸங்கல்பித்துக் கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும். சாஸ்திரங்களிலே கூறப்பட்ட கர்மங்களுக்கு ஸங்கல்பம் அவச்யம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு கார்யத்தை ஆரம்பிக்குமுன் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயித்துக் கொள்வதை லோகத்திலும் காணகிறோம். இங்கு ‘பகவத் பிரதிக்காகச் செய்கி மேண்’ என்று சேர்த்துக் கொள்வது விசீசஷ்டம்.

நதி மிருக்கும் இடத்தில் குளிர்க்க ஜலத்தில் அழிந்து ஸ்நானம் செய்வதே முக்கிய கல்பமாகும். ஜலத்தில் அழுக்குத் தேய்ப்பது முதலான அசுத்தம் செய்யலாகாது. கரையில் வந்து செய்யலர்ம். இப்படிக் குளிர்க்க ஜலத்தில் அதிகாலையில் ஸ்நானம் செய்வது சரீரத்திற்கு ஆபோக்யமங்கதைக் கொடுக்கும் என்று ஆயுர் வேத சாஸ்திரம் சொல்லி மிருக்கிறது. பிற நாட்டார்களும் கூறுகிறார்கள். குளிர்க்க ஜலத்தில் ஸ்நானம் செய்ய முடியாதவு என்கு உத்தினாஜலம். இப்படி ஸ்நானம் செய்ய முடியாமல் ஒரும் முதலான விபாதிகள் இருந்தால், ஆந்த காலத்தில் ஆயுர்நாட்டாய் சுக்திக் கேற்றவாறு ஏழுவித ஸ்நானங்கள் இருக்கின்றன. கண்ட ஸ்நானம்— கழுத்தூவரையில் குளிப்பது; காபில் ஸ்நானம்—கை கால்களை அலம்பி, சர வஸ்திரத்தால் உடாக்கபத் துடுத்துக்கொள்வது; பார்த்திவ ஸ்நானம் ஆர்த்வ புண்ட்ரம் தரிப்பது; பகக் குளம்புகளினால் கிளம்பும் ஆசியில் விற்பது; வெயிலஷ்க்ருப்போது பேரழியும் மழையில் ஸ்நானம் செய்வது முதலியன. இது தவிர, ‘ஆபோ ஹரிஷ்டா’ முதலான மங்கிரங்களால் பாராகவிக்கும் கொள்வது மங்கிரஸ்நானம்; ஸர்வாலங்கார பூஷிதனுன் பார்த்தாராவான ஆலைட்டா திருவாயிமிருக்கு பெருநும் கங்கையில் உள்ளும் புறமும் நல்லவதாக தீவிரமாக செய்வது மாநவிக் ஸ்நானம்’ என்றனவும் எண்டு. யதாசக்தி ஸ்நாநத்தை முடித்து, ஒரு உவர்ந்த வஸ்திரத்தில் தடையைத் துவட்டி, வேளேருள்ளுல் கால் முதலைய கிழுக்கங்களைத் துடுத்துக் கொண்டு வேறு வஸ்திரம் தரித்து, முன்னேர்கள் வழக்கப்படி ஊர்த்வ புண்ட்ராதி களைத் தரிக்கவேண்டும். ஸ்நானம் செய்ய வேண்டிய விதியும், புண்ட்ராதி தாரலை விதியும் அதற்கு மங்கிரங்களும் ஆஹங்கிம், பூசீ தேசிகனின் ஸ்சுரித்ரரங்கங், பாஞ்சராத்ர ரகசங் முதலான வந்தில் விரிவாக நிருபித்திருக்கிறபடி ஆசார்யனிட மிருந்து தெரிந்து கொள்வது.

பிறகு தேவதைகள், ரிவதிகள், பித்ருக்கள் எல்லாருக்கும் தாப்பணம் செய்யவேண்டும். லோக சேநமத்திற்காக வேண்டிய மழையை அளிக்கி

ரூர்கள் தேவதைகள் ; தங்கள் தபோ மகிழ்ச்சினால் ஒதுக்கு வேதாந்தங்களையும் கண்டு எழுதி வைத்தார்கள் ரிவிகள் ; வாட்டு-ஷ்டாந்துக்கு தியை விரும்பிப் போவார்கள் பித்துக்கள். தங்கள் நன்றியைக் காட்ட இவர்களை யெல்லாம் திருப்தி செய்து பிறகு ஸந்தியா வந்தனம் செய்ய வேண்டும். அர்க்கிய ப்ராதனமும் காயத்ரீஜபமும் இதில் முக்கியமானவை இதற்கு முன்னும் பின்னும் செய்வதெல்லாம் அவச்யம் அறஷ்டிக்க வேண்டிய அங்கங்கள். சூர்ய மண்டலத்தின் நடுவில் ஒரு செந்தரமரமாயில் கிடை ஹர்ர கேழுராதி பூஷணக்களாலே பூஷிதனுப் பிற்றிருக்கும் ஸுந்தர நாராயணை தியானம் செய்து, அந்த பரமாத்மாவுக்கு அர்க்கியம் கொடுப்பதாக தியானிக்கவேண்டும்.

ஓ ஦ேவ : ஸவிதா அஸ்மாக் ஧ியோ ஧ர்மாதிரோவரா : |

ப்ரையேத் தஸ்ய யத् ஭ர்஗ : தत் யர்ணயஸுபாஸமஹ : ||

ஸர்வ ஜகத்காரணான யாதொரு ஸர்வேச்வரன் தர்மம் முதலியவற்றைப் பற்றி கம்முடைய ஞானத்தை தூண்டுகிறுரோ (தூண்டும் பொருட்டு) அவருடையதான ஸர்வ ச்ரேஷ்டமான தேஜஸ்தை த்யானம் செய்கிறேன் என்றர்த்தமுள்ள காயத்ரியைக் கொண்டு பகவானை த்யானம் செய்ய வேண்டும். பிறகு பகவானையும், தத்பரிகரங்களையும், தத்பரிஜனங்களையும் மோக்த தகையில் அனுபவிக்கு மதற்குறிகராக இல்லையும் தியானம் செய்து அவர்களுக்காக தர்ப்பணம் செய்வது ஆதார சக்தி தர்ப்பணமாகும். அதாவது, ஆதிசோஷத்தும், அதன்மேல் ஒரு திவ்ய பர்பங்கத்தில் எட்டு தளங்களுடைய ஒரு தாமரை மலரில் எட்டு சாமரம் வீசும் பெண்களாலே சூழப்பட்டு, விஷ்வக்தேஸ்கர் முதலான ஆசார்யர்கள் வேவிக்க, ஸ்ரீ பூமி நினை கஞ்சன்கூட ஸர்வா யுதாம்வார்களும் ஆபரணம்வார்களும் அலங்கரித்துக் கொண்டு நிற்க, அநந்த கருட விஷ்வக் ஷேநாதிகளும் த்வார பாலர்களும் கனுதிபதிகளும் தங்கள் ஆயுதம் பரிவாரம் முதலியவற்றேடு புடை சூழ விற்றிருக்கும் நாராயணை “ஸமஸ்த பரிவாராய ஸ்ரீமதே நாராயணையநம :” என்று கடைசியில் துதிக்கவேண்டும். அதற்குப் பிறகு கீதாசாரியனால் யஜநுங்களுக்குள் ச்ரேஷ்டமாகக் கூறப்பட்ட ப்ரஹ்ம யக்ஞத்தைச் செய்ய வேண்டும். பிறகு கிரஹத்திற்கு வரவேண்டும்.

இதுவரையில் சொன்னவற்றில் பெரும்பாலும் எல்லாவற்றையும் நல்லை விக்ஞான சாஸ்திரிகளும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். மந்திரம் உச்ச சரிக்கும் அம்சத்தை ஏற்றுக் கொள்ளாமலிருக்கலாம். பூர்வர்கள் சொன்னவற்றில் இவ்வளவு அம்சம் ஸரியென்று ஏற்பட்டால், பாக்கிக் கொஞ்ச அம்சத்தில் நாம் அவங்மிக்கைப் பட இடமில்லை.

**ஆதூண்** அவற்றையும் ஸி என்னும் காலம் வரலாம். கீழ்ச் சொன்னபற்றியில் எழுந்திருப்பது, கொஞ்ச தூரம் நடப்பது, ஆல், வேல் முதல்யவற்றுஸ் பல் தூலக்குவது, ஸுர்யோதயத்திற்கு முன் குளிர்ந்த கூந்ததில் ஸ்ராவம் செய்வது, ஸுர்ய நயஸ்காரம்—எல்லாம் சரித்திற்கு நன்னமையை யளிப்பதாக டாக்டர்களும் கூறுகின்றனர். இவற்றில் யதாக்கு அதுவுடித்தால் சரீராரோக்யம் கிடைப்பதோடு சாஸ்திரத்தை அநுஸரித்தலும் ஏற்படும்.

கீழ் கூறியவை யெல்லாம் ஜூந்து காலங்களில் முதலாவதான அபிகமனத்திற்கு முன் செய்ய வேண்டியவை. ஸந்தியா வந்தனத்தைச் செய்யாதவன் அதுத்தனுக்கு ஆகி மற்ற கார்யங்களுக்கும் தகுதி யற்றவனுக ஆகிறோன். (ஸந்஧ாஹிநா அதுசிஃ நிதிய அநைः ஸர்வக்ரஸ்து) அதையால் ஸந்தியோபாஸனம் அவச்யம் அனுவந்திக்க வேண்டியதாகும். இந்த ஸந்தியை அவரவர்கள் தங்களுக்கு அநுமதித்தவளவில் சக்திக்கு அதுகுணமாகச் செய்ய வேண்டும். பலருக்குப் பலவிதமாக இத்தக் கடவுள் வழிபாடு இருந்தாலும் எல்லாம் ஒரே பரம்பொருளை வணங்கியதாக ஆகிறது என்று ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார்.

येऽपि अन्यदेवताभक्ताः यजन्ते अद्या अन्विताः ।

तेऽपि मामेव कौन्तेय यजन्ति अविधिपूर्वकम् ॥ IX. 23.

“கிரத்தையோடு மற்ற தேவதைகளை ஆராதிப்பவர்களும் என்னியேதான் பூஜிக்கிறார்கள். என்னை அவர்கள் சாஸ்திரப்படி ஸாக்ஷாத்தாக ஆராதிக்காத போதிலும், நான்தான் எல்லா மூஜஜையையும் அனுபவிக்கிறவனும் ஸ்வாமியும்.” ஸந்தியா வந்தனத்தின் முடிவிலும் இதே கூறப்படுகிறது.

सर्वदेवनमस्कारः केशवं प्रति गच्छति ।

இப்படி அதிகாரத்தை ஸம்பாதித்துக் கொண்டு, அபிகமநத்தைச் செய்யவேண்டும். சென்ற தினத்தில் தன் வாழ்நாளைக் குறைவற் தன் கைங்கர்யத்தில் அங்வயிப்பித்து நடத்தினதற்காக நன்றியைச் செலுத்தி, இன்றும் அவ்விதம் செய்ய வேண்டும் என்று இரார்த்திக்க வேண்டும். ஸர்வேச்வரனை நமஸ்கரித்து, தான், தன்னுடைய பசு, புத்திரர்கள், மற்றப் பொருள்கள் எல்லாவற்றையும் பகவானிடத்தில் ஸமர்ப்பித்து, பிறகு புஷ்பம் முதலான உபறூரங்களை ஸமீர்முக்க வேண்டும். அதற்குப் பிறகு, குரு முதலான பெரியோர்களை நமஸ்கரிப்பது, அவர்களுக்கு வேண்டிய காரியத்தைச் செய்து, வேதாத்யயனம், சாஸ்திரார்த்தங்களை ஆராய்வது, கேட்போருக்குச் சொல்லீக் கொடுப்பது முதலான காரியங்கள் என்றும் ஏற்படும்.

களைச் செய்யவேண்டும். இவற்றை அபிகமனம் என்று  
அருளிச் செய்திருக்கிறார்.

இப்படிக் கூறியவற்றில் முக்யமானதை அதுஷ்டிக்க வேண்டும். முடியாவிட்டால் தனக்கு சுத்தி பில்லாமையை உணர்ந்து, அதைவிட்டு, கொண்டத்தை அதுஷ்டிக்க வேண்டும். கால வேறுபாட்டினாலும் நம் துவக்காம் பலத்திலும் ஈஸ்ஸ் கார்யங்களை அதுஷ்டிப்பது குறையுமோ யானால், அதற்காக அதுதாபப்பட்டு, சச்வரணிடம் அபராத கந்தாபணம் பண்ணிக் கொண்டால், பரம் காருணிகனை ஸ்ரீயபதி நம்மை மன்னித்து ஆட்கொள்ளான். நம் குற்றத்தை உபேக்ஷித்து, நம்மைத் திருத்தி அங்கிகிப்பதற்காகவே ஸர்வேச்சரவனுக்கு வாத்ஸஸ்யம் என்றெருக்கு குணம் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே. ‘குற்றமற்றார் எவர் உளர்?’ என்னும் பிராட்டியையும்; “என்னடியார் அது(குற்றம்) செய்யார்” என்று பரிந்து பேசும் பெருமாளையும் ஆச்சரியித்தோம்; “கிருமால் தலைக்கொண்ட நங்கட்டு எங்கே வரும் தீவினைபே.”

இவ்வாறு ஸர்வேச்சரன் தன் ஆராதன ரூபமான அபிகமனத்தை தன் ஹீதியின் பொருட்டு அடியேனிக் கொண்டு நிறைவேற்றிக் கொண்டான் என்று ஸாத்விக த்யாகம் செய்ய, சங்கிலித் துவக்குப்போல் தொடர்ந்து அடித்து வரும் உபாதாநத்திற்கு அவகாசம் கொடுப்பதற்காக அபிகமனத் தைத்தலைக் கட்டவேண்டும்.

## தின்சர்யை 3

**ஸ்ரீ. ஸ்ரீ.**

கீழ்ப்புசுகுதியில் குறிக்கப்பட்டவாறு தனக்கு விவரிதமான நிதிய கார்மங்களை அனுஷ்டித்து, காலையில் பகவதபிகமனத்தைச் செய்ததும், உபாதரநத்திற்கு ஆரம்பிக்கவேண்டும். உபாதாநமாவது—தாவ்ய ஸம்பாதநம். அடுத்த காலமான இஜ்யையில் செய்யவேண்டிய பகவதாராதநத்திற்காகப் பொருளை சேகரித்தல். தனக்காக என்று ஒருவன் ஸம்பாதிப்பானாகில், அவன் மேலும் மேலும் ஸம்ஸாரத்திலேயே உழுலுவான் ; பகவத் யக்ஞத் திற்காக என்று சேகரிக்கவேண்டும்.

யज்ஞார்த்தக்மணோத்யத்தோகார்த்தக்மண்஧னः ।

தदथ் கர்ம கௌந்தேய ஸுக்ஸஸः ஸமாவர ॥ (III 9.)

என்று கீழ்த்தியில் பகவானும் உபதேசித்தான். ஆகையால் திருத்தமுராய் புஷ்பம், சந்தாம், தயிர், பால் முதலிய ஸகல உபகரணங்களையும் பகவானுக்காக என்று சுத்தமான இடத்திலிருந்து சுத்தமானவைகளாக சேகரிக்கவேண்டும். சில புஷ்பங்களை சில தனங்களில் பூஜைக்கு உபயோகிக்கலாம். சில நிவித்தங்கள் என்றும் வேறு வேறு திதிகளுக்கு வேறுவேறு புஷ்பங்களை உபயோகிப்பது, சிறந்தது என்றும் இவ்வாரூப பலனிதிகள் உள்ளன. வரஸைன்யுள்ள வெள்ளை புஷ்பங்களும், சிவப்பில் தாமரை முதலானவற்றையும் உபயோகிக்கலாம். தன்னுடைய தோட்டத்தில் தன்னு வேயே வளர்க்கப்பட்டதிலிருந்து கிடைக்கும் புஷ்பங்களும் பழங்களும் மிகச் சிறந்தவை. பெரியாழ்வாரும் தொண்டரடிப் பொடியாழ்வாரும் இப்படிச் செய்தது இதற்குத் தாரணம். காடு முதலான பொது ஸ்தலங்களிலிருந்து எடுத்து வருவது மத்திமம். விலைக்கு வாங்கினதும் யாசித்துப் பெற்றதும் சிறந்ததல்ல. பிறர் கொடுத்த புஷ்பத்தைக் கொண்டு பூஜைத் தால், பூஜாபலன் கொடுத்தோன்சேருகிறது. புஷ்பங்களை நாளினால் தொடுக்கலானாகாது. உதிர்ந்த புஷ்பங்களைக் காட்டிலும் ஒரு நாளில் தொடுக்கப்பட்ட மாலையும் அதைக்காட்டிலும் பல நார்களினால் தொடுக்கப்பட்ட ஸ்ரக்கும் (ஸ்ரு) சிறந்தன. தாமரை, நிலோத்பலம் முதலான நீரில் உண்டாகும் புஷ்பங்களை இரண்டுநாள் வணக்கும் உபயோகப்படுத்தலாம். வாடி னதும், முகர்ந்துபார்க்கப்பட்டதும், நாம் உபயோகித்து மிகுந்ததும், அசுத்தமானதுமான புஷ்பங்களையும் பழங்களையும் பகவானுக்கு ஸமரப் பிக்கலாகாது. பிறரிடமிருந்து பெற்றேண்டி வந்தால், டம்பம் முதலான

தூர்க்குணங்களும், தூர்நடத்தையும் அற்றவர்களிடமிருந்து பெறவேண்டும் அவர்களும், பவைகரப்பணம் என்று கொடுக்க, நாழும் அவ்விதமே பெற வேண்டும்."

எற்கணவே சொத்தும் சக்தியுமில்லா தவனுக்கே வெளேரிடத்தி விருந்து ஸம்பாதிப்பது என்பது. அவரவர்களுக்கடய சாஸ்திரங்களில் கூறப்பட்ட வழியில் சீர யாத்திரை நடக்காவிடில், அவ்விதபான் ஆபத் காலங்களில் அதற்குத்த வர்ணத்தார்க்குக் கூறப்பட்ட வருத்தியால் யை பாதிக்கலாம். பிராமணர்களுக்கு கோகம் ஒதுவித்தல், யாகம் செய்வித்தல், முதலியன உள்ளன. அவை நடக்காவிடில் கிருவிய வாணிஜ்யம் முதலிய வற்றால் ஓயிக்கலாம். அதிலும் நியமமுண்டு. அதிக சிமத்தாதக் கொடுப்பதும், தன்னுடைய தியானம் முதலானவற்றிற்கு இடையுள் ஏற்றுப்பதுமான கார்யங்களைச் செய்து ஸம்பாதிக்கலாகாது. ஸம்பாதிக்க வேண்டிய அவச்யமுமில்லை.

அக்ஶேன ஶரீரस्य कुर्वीत धनसञ्चयम् ।

अप्रयत्नागताः सेव्याः गृहस्थैर्विषयाः सदा ॥

அவாப்த ஸமஸ்தகாமனுன பகவானுக்கு நாம் கொடுப்பதால் ஒரு ஸாப மில்லை, ஸர்வ ஐகத் ஸ்வாமியான பகவானுக்கு அவனுடையதில்லாதன்ற நாம் கொடுக்கப்போகிறதுமில்லை. ஆனால் ஸகல போக்ய வஸ்துகளையும், யகவானுக்கு ஸமர்ப்பிப்பது அவற்றை சுத்தமாக்குவதற்கும், அதனால் நாம் உஜ்ஜீவிப்பதற்காவுமே. அவன் திருப்தியடைவது ஒரு பூரண கும்பத் தாதக் காட்டுவதாலும், சிறிது ஜலம் திருவடிகளை அலம்ப ஸமர்ப்பிப்பதாலும், இவையும் இல்லாவிடில் ஒரு நன்மொழியாலும்; இதைத் தவிர வேறொன்று வேண்டுவதில்லை.

अन्यत् पूर्णादिपां कुंभात् अन्यत् पात्रावनेजनात्

अन्यत् कुशलसंप्रश्नात् न चेच्छति जनाईनः ॥

पञ्चपुष्पं फलं तोये यो मे भक्त्या प्रयच्छति ।

तदहं भक्त्युपहृतं अश्नामि प्रयतात्मनः ॥ (IX. 26.)

இலை, பூ, பழம், ஜலம், எதுவாயிருந்தாலும் ஆதரவோடு பக்கி பூர்வகமாகக் கொடுத்தால் அதை நான் அதிகமாக அனுபவிக்கிறேன். என்று கிடையில் ஒரே கிருஷ்ணபகவான் கொடுப்பவனின் மனோபாவத்தின் ஏற்றத்தைப் பார்க்கிறேனே அல்லது கொடுக்கப்படும் வஸ்துவின் சிறநை பெருமை பார்க்கிற ஜில்லை.

இவ்வாறு சுத்தயான் திரவம்பங்களை ஸப்பாதிப்பது போலவே ஆக்ம குணங்களையும் ஒருவன் எம்பாதிக்க வேண்டும், ஆத்மகுணங்களாவன். ஦்யா ஸ்வீஷுபூதேபு, க்ஷாந்தி, அநசுயா, ஶீர்ச், அனாயாஸ:, மகால, அகார்பண், அஸபுத்ரா, ஹர்வ ஜுஞ்சுக்களிடத்திலும் தனை, பொருளாட, அஸ மனையின்னை, சுத்தி, ஆயரஸமின்னை (மனத்தாங்கலற்றனை), மங்களமானை என்னைம் வார்த்தை, செயல், உத்ஸாஹம் மாருணை, ஆஸையற்றனை ஆகிய எட்டு குணங்கள். கொத்தமர் தன் தர்மஸமத்ரத்தில் ஒரு பிராமணங்கு நாற்பது ஸபான் காரங்கள் இவ்வாவிட்டாலும், இந்த எட்டு குணங்களை மேன்மையைக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். இந்த குணங்களில்லாதபோது அவற்காரம், அஸஸையு, கோபம் முதலிய துர்க்குணங்கள் மனதில் குழியேறும். அந்த இடத்தில் பகவத் ஸங்கிதானம் இராது. ஆகையால் பாற்றியத் திரவி யங்களையும் இந்த ஆக்ம குணங்களையும் யதரசக்தி ஒருவன் ஸம்பாதித் துக்கொண்டு, மூன்றாவது காலத்தில் செய்ய வேண்டியதும், ஒரு திஷ்டதில் செய்யவேண்டியவற்றுள் பிரகாரனமானதுமானும் பகவதாராதநத்திற்குத் தித்தமாக வேண்டும்.

இஜயையாவது பகவதாராதநம். இது மத்யாற்காலத்தில் செய்ய வேண்டிய கர்மம். ஸ்வாநம் செய்து மாத்திரமாற்றனிக கர்மங்களை முடித்துக் கொண்டு மனே வாக்காயங்களால் சுத்தனை, பக்தியோடு பகவத் ஸங்கிதிக்குச் செல்லவேண்டும். செல்லும்போது தன்னை மங்களமாகவும் அழகாகவும் பதி மூன் செல்லும் பதி விரதையைப் பேல அலங்கரித்துக் கொள்ளவேண்டும். தவர்ர பாலகர்கள் அதுமதி பெற்று, பகவரளை மணி ஆசையினாலும் கைகளை மும்முறை தட்டிய : எழுப்பி, தவயம், சர்வாகதிகதய வாக்யங்கள் அல்லது ந்யாஸதசகம் இவற்றால் சரவா மடைந்து தன் இந்யையை வற்றுக்கொய: தன்னை ஆட்கொள்ளும்படி பிரார்த்திக்கவேண்டும். ‘ஸுககாதி யோகிகளாலும் எண்ணு முடியாது பெருமையை யுடைய பகவான் தான் சென்றவையத்தால் என்றும்டைய குடி சையில் எழுங்கருவியிருக்கிறான், அவனைப் பூஜித்து நான் கிருதார்த்தனாக வேண்டும்’ என்று எண்ணினாலும் ஸாரியே.

முதலில் தன் சரீரத்தை ஸர்வோத் க்ருஷ்டனுன பகவானை ஆராதிப் பதற்காக பரிசுத்தமானதாகச் செய்யவேண்டும். அதைத்தான் (ஆத்மாதி) சூத சுத்தி என்கிற கர்மம் சொல்லுகிறது. இங்கே விரிவங்கி அதை நிருத்திக்கொள்ளுவோம். அந்த கர்மத்தால் தன் சரீரம் சுத்த ஸத்வமயமானதாக தியானம் செய்துகொண்டு, அவ்டாஸ்சாதி ஜபங்களைச் செய்து, மாநவலிகமாக ஒரு ஆராதங்க் செய்யவேண்டும். வெளியில் செய்யும் ஆராதங்கதில் ஏற்படும் குறைநீர், இதில் பகவானை நன்றாக ஆராதிப்பதாக தியானம் செய்யவேண்டும். பிறகு ஆவாறுமாம் செய்யவேண்டும்.

ஆராதாத்தில் உபயோகிக்கப்படும் பொருள்களைக்கு வகை: ஆய்சாரிக, ஸ்தாபிக, ஸாந்திப்ரிக, ஆய்வத்தாரிக | ஒளப்பகரிகமாவது— உபசாரமாக ஸமர்ப்பிக்கப் படுவன். ஸாம்ஸ்பர்சிகமாவது—சந்தணம் புஷ்பம் முதலியன பேரல் ஸாகஸ்பர்சத்திற்காக உள்ளன. ஸாங்கிருஷ்டிகமாவது—கண்ணேடி, கீலம் முதலிய பார்ப்பபதற்கானவை. ஆய்வறூரிகமாவது எந்வேத்யங்களை. இவைகளைக் கொண்டு ஸர்வேச்சுரைகை ஆறு ஆஸநங்களில் ஆராதிக்கவேண்டும்,

ஒவ்வொரு ஆஸநத்திற்கும் அர்க்கிபம், பரத்யம், ஆசமநியம், கந்தம், புஷ்பம், கீபம் தூபம், தாம்பூலம் முதலான வோட்சோபசாரங்கள் உண்டு. முதல் மூன்று மட்டுமாவது அவச்யம் ஒவ்வொரு ஆஸநத்திலும் செய்யவேண்டும். ஒரு ஆஸநத்திலிருந்து மற்றொரு ஆஸநத்திற்கு எழுந்தருளும் போது பாதுகை ஸமர்ப்பித்து, அதை சாற்றிக் கொண்டு எழுந்தருளும் யதி பிரார்த்திக்கவேண்டும். இவற்றுள் முதலாவது மந்திராஸனம், இரண்டாவது ஸ்நானா ஸநம், பகவாஜுக்கு ஸ்நானத்திற்குரிப வஸ்திரங்களை ஸமர்ப்பித்து, வாஸனைத் திரவ்யங்களாலும் மற்றும் சுத்த ஜலத்தாலும் பிருஷ் ஸலுக்தம் முதலான மந்திரத்தைச் சீ.ஈ.ஸ்லி நீராட்டுதல். மூன்று வது அவங்காராஸனம். திருமஞ்சுதத்திற்குப் பிறகு சிறந்த ஆடை ஆபரணங்களாலும், கந்தம், புஷ்பம், முதலியவற்றாலும் பகவான் அவங்கரித்தல். பிறகு தூபத்தோதிகளை ஸமர்ப்பித்து, திருத்துமாய் புஷ்பம் முதலிய வற்றால் வேத மந்திரங்களாலும் ஆழ்வார்களிடையில் ஆருளிச் செயல்களாலும், ஸ்தோத்திரங்களாலும், பகவந்தாமங்களாலும் பகவானை அர்ச்சிக்கவேண்டும். இதுவே மந்திர புஷ்பம் என்பது. பிறகு போஜ்யாஸைம். பகவான், ஸ்தோத்திரங்கள், ஆபரண ஆயுதாம் வார்கள், அநந்தன், கருடன், விஷ்வகௌணர், ஆசார்யர்கள் எல்லோருக்கும் மஹையே அமுது செய்வித்து தாம்பூலாதிகளை ஸமர்ப்பிக்கவேண்டும். ஓந்தாவதான மந்திராஸனத்தில் (கண்ணேச்சில்தீர) நீராஜனம் செய்வித்துப் பல்லாண்டு பாடவேண்டும். ஆறுவதான பரயங்காஸநத்தில் சயநோசிதமான அவங்காரங்களைச் செய்து, ஜகத்திரக்குணர்த்தமான யோக நித்தைக்குப் பகவானை எழுந்தருளும்படி பிரார்த்திப்பது. இவற்றில் செய்யும் ஒவ்வொரு உபசாரத்தையும் பகவாஜுடைய அனுக்களு பெற்று, காட்டி, ஸ்வீகரிக்குப்படி பிரார்த்தித்து. ஸமர்ப்பித்து, பிறகு சூழ்மை கொள்ளவேண்டும்,

கடைசியில் பகவத் குணங்களைப் பாடி, பிரதகவிணை பரனுமாதிகளைச் செய்து, விஷ்வகௌணாதி பரிவாரங்களிடத்தில் தாயாய், தந்தையரய், மற்று மாய் முற்றமான பரம்பொருளை ஒப்புவித்து, பேருவக்கயோடு பகவத் பரஸாதமான தீர்த்தாதிகளை ஸ்வீகரிக்கக்கொண்டு வைகிறார்.

தன் ஆராதனமான தன் கர்மங்கல அடியேணக்கொண்டு விநந்தவேற்றிச் சொன்னான் என்று ஸாத்விக்ரந்யாகம் செய்யவேண்டும். ஒரு கு அதில் களோடுடை பகவத் பிரஸாதத்தை உண்பதே அதுயாகம். இதுவும் வைச் வராநாராக்கி ரூபமான சரிசத்தில் உள்ள பகவானுக்கு ஆராதனமே. அது வைசா நர ஭ूவா பசாம்யன் சுதாசி஧ி என்று கிடையில் சொன்னான். லோகத்தில் உள்ளர் அதுபவிக்கும் ஸர்வ போகங்களையும் தங்களுடையதை தாங்கள் அனுபவிக்கிறோம். என்று அவர்களைப் போல் என்னுமல்ல, பரமைகாந்தி யான ஒருவன், 'பகவச் சேவைத்தனுஜ நான் பகவத் பிரஸாதத்தை அநுபவிக்கிறேன்' என்று அநுபவிக்கிறான். இது இவனுக்கு மோசம் பர்யங்கம் உதவுகிறது. இதுவே பரமைகாந்தியின் பெருமை.

இந்த இஜ்ஞையானது ஆசார்யோபதேசத்தினுலேயே அறிபக்கூடியது; அப்படித்தான் அறிபமுடியும். இங்கு அடியேன் எழுதினது அதில் ஒரு ஆசையை உண்டாக்கி முறைப்படி எல்லோரும் தெரிந்து அதுமதிக்க வேண்டும் என்பதற்காகவே யாதலால் இதில் முற்றும் கூறுவில்லை. ஸர்வோபகரணங்களோடு ஸக்லாஸநங்களிலும் ஆராதிப்பது முக்கிய கல்பம்; ஸங்கட ஸமயங்களில் மந்திராஸநம், போஜ்யாஸநம், பர்யங்காஸநம் என்பதோடும் விறத்திக் கொள்ளலாம். உபகரணங்களிலும் அகப்பட்டவரையில் கொண்டு பூஜிக்கலாம்.

**கथஞ்சித् உபகாரேণ குதனகை துष्यतி । (ஈமா. அயோ.)**

ஸவ்வளவு சிறியதாயிருந்தாலுப்பதுபகாரம் என்று செய்தால் பகவான் திருப்தியடைகிறான். என்றல்லவா ஸர்வேச்வரனின் கிருதங்குதையும் ஸளவுப்பமும். ஆகையால் யதாசக்தி பதாசாஸ்திரம் ஒரு நாளில் செய்வதில் பிரதானமான இஜ்ஞையங்கச் செய்து கிருதார்த்தனுக்கவேண்டும்.

